

நெறி 6: மரியாதை

பா.நா.ப: 31



மதிப்பீடு 31

தன்னை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வுக்கு சரி குறியிடுக.

1. நான் சுத்தத்தைப் பேணினேன்.
 - உற்சாகம்
 - வேதனை
2. நான் சிறந்த தேர்ச்சி பெற்றேன்.
 - வருத்தம்
 - பெருமிதம்
3. நான் கட்டொழுங்கைக் கடைப்பிடித்தேன்.
 - மனநிறைவு
 - கவலை
4. நான் விதிமுறைகளைப் பின்பற்றினேன்.
 - தற்பெருமை
 - பெருமிதம்
5. நான் கனிவாகப் பேசினேன்.
 - மனமகிழ்வு
 - வேதனை

DSKP 6.4	தன்னை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
TP 4	பல்வேறு சூழல்களில் தன்னை மதிக்கும் முறைகளைச் செய்து காட்டுவர்.